இணைப்பு I.

[53-ம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பைக் காண்க.]

ஐந்தாண்டு திட்டங்களின் கீழ்த் தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தி.

எண், இனமும், பூனிக்கும்.	முதலாவது திட்ட தொடக்கத்தில் 1951-ம் ஆண்டு எப்ரல் மாதம் 1-ம் தேதி.	முதலாவது திட்ட இறுதியில் 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	இரண்டாவது திட்ட இறுதியில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	மூன்றாவது திட்ட இறுதியில் 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	1967 மார்ச் 31-ம் தேதி இறுதியில்.	1967 அக்டோபர் 30-ம் தேதியில் உள்ளவாறு (தற்காலிக மானது).
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
A. உற்பத்தி—						
1 நிறுவப்பட்ட திறன் அளவு (மெகாவாட்டில் *).	156	256	560	1,070 +300 (நெய்வேலி)	1,070 +400 (நெய்வேலி)	1,070 +400 (நெய்வேலி)
2 மின்சக்தி பெரும் தேவை (மெகாவாட்டில் *).	110	172	381	845	900	968
3 உற்பத்தி செய்த மின்சாரமும் வாங்கப் பட்ட மின்சாரமும் பத்து லட்ச கிலோ வாட்-மணிகளில்.	630	1,053	2,214	4,041	4,103	2,400 (எப்ரல் முதல் செப்டம்பர் வரையில்.)
B. அனுப்புதலும், வழங்குதலும்—						
1 உயர் அழுத்த கம்பிகளின் நீளம் (கிலோ மீட்டர்களில்).	6,936	11,479	24,194	39,569	42,100	44,000
2 குறைந்த அழுத்த கம்பிகளின் நீளம் (கிலோ மீட்டர்களில்).	5,728	13,005	35,352	73,226	80,266	85,500

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

இணைப்பு I—தொடர்ச்சி.

ஐந்தாண்டு திட்டங்களின் கீழ்த் தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தி—தொடர்ச்சி.

எண், இனமும், யூனிட்டும்.	முதலாவது திட்ட தொடக்கத்தில் 1951-ம் ஆண்டு எப்ரல் மாதம் 1-ம் தேதி.	முதலாவது திட்ட இறுதியில் 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	இரண்டாவது திட்ட இறுதியில் 1961-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	மூன்றாவது திட்ட இறுதியில் 1966-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி.	1967 மார்ச் 31-ம் தேதி இறுதியில்.	1967 அக்டோபர் 30-ம் தேதியில் உள்ளவாறு (தற்காலிக மானது).
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)
3 மின்சக்தி பயன்படுத்துவோர் எண்ணிக்கை (லட்சக் கணக்கில்).	2·5	4·26	7·7	13·5	14·32	15·60
4 E. உயர் அழுத்த துணை நிலையங்களின் எண்ணிக்கை.	31	48	70	97	107	112
5 உயர் அழுத்த துணை நிலையங்களின் எண்ணிக்கை.	25	41	73	100	112	115
6 பங்கிட்டு அளிக்கும் நிலையங்களின் எண்ணிக்கை.	1,591	3,773	10,048	17,114	18,428	
C. கிராமங்களுக்கு மின்சார வசதி—						
1 மின்சார வசதி அளிக்கப்பட்ட கிராமங்கள், குக்கிராமங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை.	1,813	3,543	10,760	22,103	25,059	27,000
2 வேளாண்மை பம்பு செட்டுகளின் எண்ணிக்கை.	14,373	32,440	117,697	256,098	288,890	315,000
D. செலவும் வருவாயும்—						
1 மூலதனச் செலவு (ரூ. கோடிக்கணக்கில்).	23·82	54·01	1,33·21	2,53·28	2,80·42	3,00·00
2 மொத்த வருவாய் (ரூ. கோடிக்கணக்கில்).	3·18	5·94	15·29	33·31	40·30	24.00 (எப்ரல் முதல் செப்டம்பர் வரையில்.)
3 நபர் ஒருவருக்குப் பயன்படும் மின்சக்தி.	12	21	60	94	98	102

* மெகாவாட்=1,000 கிலோவாட்.